

2 மதிப்பெண் வினா விடைகள்

1. மேலாண்மை என்றால் என்ன ?  
✓ மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.
2. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.  
✓ கணக்கியல் வணிகச் சட்டங்கள்  
✓ உளவியல் புள்ளியியல்  
✓ பொருளியல் தரவு செயலாக்கம்
3. அதிகாரம் என்பதன் பொருள் தருக.  
✓ அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.
4. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது ?  
✓ உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையே மேலாண்மையின் வீச்செல்லை ஆகும்.
5. திட்டமிடுதல் என்றால் என்ன ?  
✓ திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்க பூர்வமான மதிப்பீடு ஆகும்.
6. மேலாண்மையின் துணைப் பணிகளை பட்டியலிடுக ?  
✓ புதுமைப்படுத்துதல் பிரதிநிதித்துவம்  
✓ முடிவெடுத்தல் தகவல் தொடர்பு
7. திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய பழமொழி என்ன ?  
• செயல்படுத்துவதற்கு முன் நீங்கள் சிந்தியுங்கள்  
• ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள் என்பன பாரம்பரிய பழமொழிகளில் சில.
8. குறியிலிக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.  
• ஒட்டு மொத்த அமைப்பில் மேலாளர்களுக்கான பங்கினைப் புரிந்து கொள்ள உதவுகிறது.  
• திட்டமிடலுக்கான தேவையையும் அதன் பாராட்டுதலையும் மேலாளர்கள் அங்கீகரிக்க உதவுகிறது.
9. முக்கிய முடிவுப் பகுதி என்றால் என்ன ?  
• ஒரு அமைப்பின் வலிமையைக் குறிப்பது முக்கிய முடிவுப் பகுதியாகும்.
10. உடனடிச் சந்தை என்றால் என்ன ?  
✓ ஆவணங்களை வழங்கலும் ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும்.
11. கடன் சந்தை என்றால் என்ன ?  
✓ கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை கடன் சந்தை ஆகும்.
12. இரண்டாம் நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது ?  
✓ தேவை மற்றும் அளிப்பைப் பொறுத்து இரண்டாம் நிலைச் சந்தையில் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது.
13. மூலதனச் சந்தை என்றால் என்ன ?  
✓ நிதி பத்திரங்களை பிணையங்களை மற்றும் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடும் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களை இணைக்கும் சந்தை ஆகும்.
14. மூலதனச்சந்தையின் பங்கேற்பாளர்கள் யார் ?  
• தனிநபர் நிறுமங்கள்  
• அரசு வங்கிகள் இதர நிதி நிறுவனங்கள்
15. அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன ?  
✓ அரசு அல்லது தங்க முனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தை அரசு பத்திரங்கள் சந்தை.
16. ஏலமிடுதல் என்பதன் பொருள் யாது ?  
✓ வர்த்தகர்கள் ஒருவர் ஒருவரோடு போட்டியிடும் முறையில் பத்திரங்களை அதிகபட்ச விலைக்கு விற்க மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தக முறையே 'ஏலம் விடுதல்' ஆகும்.
17. பங்குச் சந்தை என்றால் என்ன ?  
✓ தொழில்துறை மற்றும் நிதியப் பாதுகாப்பின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை ஆகும்.

18. இந்தியாவில் உள்ள ஏதேனும் 5 பங்குகளை பற்றி எழுதுக.

- ✓ தி பாம்பே பங்குச்சந்தை
- ✓ அகமதாபாத் பங்குச் சந்தை சங்கம் லிமிடெட்
- ✓ பெங்களூரு பங்கு சந்தை லிமிடெட்
- ✓ புவனேஷ்வர் பங்குச் சந்தை.
- ✓ கல்கத்தா பங்கு பரிவர்த்தனை சங்கம் லிமிடெட்.

19. துணைத் தரகர் என்றால் என்ன ?

- ✓ பங்கு மாற்றகத்தின் உறுப்பினரின் முகவரே துணைத் தரகர் ஆவார்.

20. தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள் ?

- ✓ பத்திரங்களை வாங்குபவர்களையும் விற்பனை செய்கின்ற தன் வணிகர்களையும் ஒன்றாக இணைத்து பேரம் முடிவடைய உதவுபவரே தரகர் ஆவர்.
- ✓ இதற்காக இரு தரப்பினரிடமிருந்தும் கழிவு பெறுவர்.

21. ஊக வணிகர்களின் வகைகள் யாவை ?

- ✓ காளை கரடி
- ✓ கலைமான் முடவாத்து

22. செபி பற்றி சிறு குறிப்பு வரைக.

- மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்த மற்றும் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டதே செபி ஆகும்.
- செபி 1988 ஆம் ஆண்டு சட்டப்புர்வமற்ற அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டு 1992 மே மாதம் 12ல் சட்டமுறை அதிகாரம் பெற்றது.

23. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக.

- முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு
- தரகர்கள் மீதான கட்டுப்பாடு

24. மனித வள மேலாண்மை என்றால் என்ன ?

- ✓ ஒரு நிறுவனத்தில் ஆட்களை பணியமர்த்தல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான மேலாண்மை பணியை செய்வதாகும்.

25. மனித மேலாண்மையின் இயல்புகளில் ஏதேனும் இரண்டு கூறுக.

- ✓ மனித வள மேலாண்மை உலகளவில் பொருந்தக்கூடியது.
- ✓ மற்ற உற்பத்தி காரணிகளைப் போல் அல்லாமல் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கொண்டுள்ளன.

26. ஆட்சேர்ப்பின் பொருள் தருக.

- ✓ ஒரு நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்களைக் தேர்ந்தெடுக்கும் பணி ஆட்சேர்ப்பு .

27. அக வள ஆட்சேர்ப்பின் ஏதேனும் இரண்டைக் கூறுக.

- ✓ இடமாற்றம்
- ✓ மேம்படுத்துதல்

28. ஆட்சேர்ப்பு முறையில் வேட்டையாடுதல் என்றால் என்ன ?

- சொந்த பணியாளர்களுக்கு பதிலாக போட்டி நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு நிதி மற்றும் நிதி சாரா சலுகைகளை கூடுதலாக வழங்கி அப்பணியாளர்களை கவர்ந்து பணியில் அமர்த்துவது வேட்டையாடுதல் ஆகும்.

29. பதவி உயர்வு என்றால் என்ன ?

- தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலையில் பணி செய்ய வாய்ப்பளித்தலே பதவி உயர்வு ஆகும்.

30. தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன ?

- ✓ தேர்ந்தெடுத்தல் என்பது சரியான நபரை உரிய பணிக்கு அடையாளம் கண்டு வெற்றிகரமாக பணியமர்த்தும் நிலை ஆகும்.

31. நேர்க்காணல் என்றால் என்ன ?

- ✓ தேர்ந்தெடுப்பவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுபவர் இருவரும் முகத்திற்கு முகம் பார்த்து அறிந்து உரையாடுவது ஆகும்.

32. நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன ?

- ✓ மூளையின் சிந்திக்கும் ஆற்றல், மனத்திறன் நுண்ணறிவு போன்றவற்றை சோதிக்க பயன்படுவது நுண்ணறிவுத் திறன் சோதனை ஆகும்.

33. பணியமர்த்தல் என்றால் என்ன ?

- ✓ சரியான நபருக்கு சரியான வேலை வாய்ப்பை அளிக்கும் செயல்முறையே பணியமர்த்தல் ஆகும்.

34. சந்தை என்றால் என்ன?

- ✓ சந்தை என்பது வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைக்கும் இடம் ஆகும்.

35. ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?

- ✓ அரசின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு சந்தை நடவடிக்கைகள் மேற்கொள் ப்படும் சந்தை ஒழுங்குமுறை சந்தை ஆகும் .

36. களச் சந்தை என்றால் என்ன ?

- பொருளுக்கான விற்பனை நடவடிக்கை முடிவடைந்தவுடன் அப்பொருள் விநியோகம் செய்வது மட்டுமின்றி உடனே உரிமை மாற்றம் செய்யப்படுவது களச்சந்தை ஆகும்.

37. பண்டகச் சந்தை என்றால் என்ன ?

- உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்களுக்கான வாங்குதல் விற்பனை நடைபெறும் சந்தை பண்டகச் சந்தை ஆகும்.

38. மின் சந்தையிடுகை என்றால் என்ன?

- பொருள்களையும் சேவைகளையும் மின் இணையம் மற்றும் தொலைத் தொடர்பு மின்னணு சாதனங்கள் மூலம் விற்பனை செய்வதை மின்னணு சந்தையிடுகை ஆகும்.

39. தரப்படுத்துதல் என்றால் என்ன ?

- பொருட்களை அதன் தரத்தில் அடிப்படையில் பிரித்து அமைப்பதே தரப்படுத்துதல் ஆகும்.

40. வைரல் சந்தையிடல் என்றால் என்ன ?

- தொற்றுக்கிருமி பரவுவதைப் போல் ஒருவரிடமிருந்து பல நபர்களுக்கு மிக விரைவாக பொருள் பற்றிய விவரம் பரவி விற்பனை அதிகரிக்கும் வகையில் சந்தையிடும் முறையை வைரல் [பரப்பு] சந்தையிடுதல் என்கிறோம்.

41. மறைமுக சந்தையிடல் என்றால் என்ன ?

- ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வித நிதியுதவியும் செய்யாமல் விளம்பரத்தாரர்களுடன் இணைந்து தங்களுடைய பொருளுக்கும் இரகசிய வழியில் விளம்பரப்படுத்திக் கொள்ளும் நுட்பத்தை அம்புஷ் (பதுங்கியிருந்து) சந்தையிடுதல் என்கிறோம்.

42. கொரில்லா சந்தையிடல் என்றால் என்ன ?

- நேரம், ஆற்றல் மற்றும் கற்பனையின் மூலம் வழக்கத்திற்கு மாறான முறையை கையாண்டு வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்த்து பொருள் அல்லது சேவைப் பற்றிய தகவல்களை அளித்து விற்பனையை பெருக்கும் முறையை கொரில்லா சந்தையிடுதல் என்கிறோம்.

43. நுகர்வோர் என்பவர் யார் ?

- ✓ உற்பத்தியாளரிடமிருந்து அல்லது விற்பனையாளரிடமிருந்து பொருட்களை வாங்குவோர் நுகர்வோர் ஆவார்.

44. கலப்படத்திற்கு இரண்டு எ.கா. தருக.

- ✓ உணவு தானியங்களில் சிறிய கற்கள் சேர்க்கப்படுவது.
- ✓ தேங்காய் எண்ணெயில் பாமாயில் கலக்கப்படுவது.

45. வாங்குவோர் ஜாக்கிரதை என்றால் என்ன ?

- ✓ பொருட்களை வாங்கியவர் அப்பொருள் தனது எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யவில்லை எனில் அதற்கு பொருட்களை விற்றவர் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
- ✓ பொருட்களை வாங்கியவர் அதற்கு நிவாரணம் தேட இயலாது என நுகர்வோரை எச்சரிக்கை செய்யும் தத்துவமே "வாங்குவோர் ஜாக்கிரதை ஆகும்.

46. விற்பனையாளர் ஜாக்கிரதை என்றால் என்ன?

- விற்பனையாளருக்கு தாங்கள் விற்கும் பொருட்கள் மீது மிக அதிக பொறுப்பு உண்டு என்பதை விளக்குவதே விற்பனையாளர் ஜாக்கிரதை ஆகும்.
- விளம்பரத்தில் உள்ளபடியே உள்ளது என்ற உத்திரவாத்துடன் பொருளை விற்க வேண்டும்.

47. ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?

- ✓ பாதுகாப்பு உரிமை தகவல் பெறும் உரிமை
- ✓ தேர்ந்தெடுக்கம் உரிமை கேட்கும் உரிமை

48. வணிகத்தின் முதன்மை நோக்கங்கள் யாவை?

- ✓ வணிகத்தின் முதன்மை நோக்கம் நுகர்வோரை திருப்திபடுத்துவதாகும்.

- ✓ நுகர்வோரை திருப்திபடுத்துவதன் மூலம் இலாபத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
49. குறை தீர்ப்பு மன்றம் குறிப்பு வரைக.
- நுகர்வோர்கள் பல வழிகளில் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டதே குறை தீர்ப்பு மன்றம் ஆகும்.
50. உட்புறச் சூழல் என்றால் என்ன ?
- நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளே உட்புறச் சூழல் ஆகும்.
51. சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) என்றால் என்ன ?
- சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது ஒரு விரிவான பல கட்ட இலக்கு அடிப்படையிலான மதிப்பு கூட்டு வரியாகும்.
52. VUCA – ஐ விரிவாக்கம் தருக.
- V – Volatility, U – Uncertainty, C – Complexity, A – Ambiguity
53. புதிய பொருளாதார கொள்கைகளின் கிளைகளை எழுதுக.
- தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல்
  - உலகமயமாக்கல்
54. தனியார் மயமாக்கல் என்றால் என்ன?
- ✓ தாராளமயமாக்கல் என்பது வணிக நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களை அல்லது விதிகளை அரசாங்கம் தளர்த்துவது ஆகும்.
55. உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மையை எழுதுக.
- ✓ வெளிநாட்டு ஒத்துழைப்பை கூட்டுதல்
  - ✓ சந்தை விரிவாக்கம் தொழில் நுட்ப வளர்ச்சி
56. சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன?
- ✓ ஒப்பந்தத்தின் வாயிலாகப் பொருளை விற்பவர் வாங்குநருக்கு விலை என்ற மறுபயன் பெற்றுக் கொண்டு பொருளின் மீதான உரிமையை மாற்றித் தருகிறாரோ அதுவே சரக்கு விற்பனை ஒப்பந்தமாகும்.
57. சரக்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைப் பட்டியலிடுக.
- ✓ இரு தரப்பினர் பொருளின் மீதான உரிமை மாற்றம்

- ✓ சரக்கு /பொருள் விலை
  - ✓ விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு
58. சரக்கு என்றால் என்ன ?
- ✓ விற்பனைக்கு அல்லது விநியோகத்திற்கு என கடை அல்லது கிடங்கின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களே சரக்குகள் ஆகும்.
59. நிகழ் சரக்கு என்றால் என்ன?
- ✓ நிகழ் சரக்கில் சரக்கு விற்பவர் கைவசம் வந்து சேர்வது எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியைப் பொறுத்தது.
  - ✓ எனவே நிகழ் சரக்கு ஒரு வகை எதிர்கால சரக்கு ஆகும்.
60. மாற்றுமுறை ஆவணம் என்றால் என்ன?
- ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட தொகையை உரிமை வழங்குவதும் மற்றும் மேலெழுதுதல் அல்லது கையில் கொடுப்பது மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு அதன் உரிமையை மாற்ற ஏதுவான ஆவணம் ஆகும்.
61. காசோலை என்றால் என்ன ?
- வெளிப்படையாக கேட்டாலின்றி வேறு எப்போதும் பணம் தரக்கூடாது என வாடிக்கையாளரால் வங்கியின் மீது எழுதப்படும் மாற்றுச்சீட்டே காசோலை ஆகும்.
62. தொழில் முனைவோரின் மேலாண்மை பணிகளை குறிப்பிடுக.
- ✓ திட்டம் தீட்டுதல் ஒருங்கிணைப்பு
  - ✓ அமைப்பு பணி கட்டுப்பாடு காத்தல்
63. மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்களை எழுதுக.
- ✓ நிதிப்பிரச்சனை போதிய விவரமின்மை
  - ✓ சார்ந்து வாழும் கலாச்சாரம் உணர்ச்சிவயப்படல்
  - ✓ இயக்கத் தடை ஆதரவின்மை
64. வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார் ?
- வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையிடுபவரே வேளாண் தொழில் முனைவோர் ஆவார்.

65. தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.

- பிரல்லா ஜாம்செட் டாடா
- திருபாய் அம்பாணி டி.வி.சுந்தரம் ஐயங்கார்

66. ஏதேனும் இரண்டு அரசின் தொழில் முனைவோர் திட்டங்களின் பெயர்களை எழுதுக.

- ✓ ஸ்டாட்டப் இந்தியா
- ✓ அடல் புதுமை புகத்தல் திட்டம்

67. டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.

- ✓ அரசின் அனைத்து சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
- ✓ இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது.
- ✓ உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்துள்ளது.

68. தொழில் முனைவோருக்கு தேவைப்படும் இரண்டு விதமான நிதியைக் குறிப்பிடுக.

- நீண்டகால நிதி குறுகிய காலநிதி

69. ஊக்கப் பங்குகள் என்றால் என்ன?

- ✓ செயல் முறை விதிகளின் படி ஒரு நிறுமமானது தனது முதலில் ஏற்பட்ட இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை ஊக்கப்பங்காக வெளியிடுகிறது.

70. உரிமைப் பங்குகள் என்றால் என்ன ?

- ✓ ஒரு நிறுமமானது தனது உரிமைப் பங்குகளை வெளியிடும்.
- ✓ நிறுமத்தின் பங்களிப்பு பங்கு முதலை உயர்த்துவது இதன் நோக்கம் ஆகும்.

71. கடன் பத்திரங்கள் என்றால் என்ன?

- ✓ நிறுத்தின் சொத்துகளின் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தியோ அல்லது ஏற்படுத்தாமலோ ஒரு நிறுமம் வெளியிடும் பிணையமாகும்.

72. முழுநேர இயக்குனர் என்பவர் யார் ?

- ✓ நிறுமத்தின் இயக்குனராக பணிபுரியும் ஒருவர் தனது வேலை நேரம் முழுவதையும் நிறுமத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துபவனே முழு நேர இயக்குனர் ஆவார்.

73. மேலாண்மை இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம் ?

- ✓ நிறுமத்தை வழி நடத்துவதற்கும் இயக்குனர்களை கட்டுப்படுத்தும் உரிமையுடைய வரையே மேலாண்மை இயக்குனர் என அழைக்கிறோம்.

74. "கூட்டங்கள்" என்றால் என்ன ?

- ✓ ஒரு நிறுமம் தனது செயல்பாடுகள் குறித்து பல முடிவுகளை எடுக்க பல வகையான சட்ட விதிகளுக்குப்பட்டு முறையான வகையில் ஒருங்கிணைக்கப்படும் நபர்களின் குழுவை கூட்டங்கள் எனலாம்.

75. "பகராள்" சிறு குறிப்பு வரைக.

- ✓ ஒரு பொதுக்கூட்டத்தில் தனக்குப் பதிலாக கலந்து கொள்ள உறுப்பினர் ஒருவரால் நியமிக்கப்படும் நபர் பகராள் ஆவார்.
- ✓ பகராளை நியமிக்கும் பத்திரத்தை கூட பகராள் எனும் சொல் குறிக்கும்.

76. "வாக்கெடுப்பு" என்றால் என்ன ?

- ✓ ஒரு முன் மொழிவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒருவர் தனது விருப்பத்தை உரிய முறையில் பதிவு செய்வது வாக்கு ஆகும்.

### 3 மதிப்பெண் வினா விடைகள்

1. மேலாண்மை வரைவிலக்கணம் தருக.

" மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடுதல், ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, ஒருங்கிணைப்பது, கட்டுப்படுத்துவது " - ஃ போயல்.

" மேலாண்மை என்பது பன்னோக்கு செயல், அது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது. மேலாளரை மேலாண்மை செய்கிறது. மேலும் பணியாளரையும் பணியினையும் மேலாண்மை செய்கிறது "

- பீட்டர் F.டிர்க்கர்

2. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக.

| அடிப்படை           | மேலாண்மை  | நிர்வாகம்  |
|--------------------|---|--|
| பொருள்             | இலக்குகளை எய்துவதற்கும் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கும் உதவுவது | ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல்முறையே.       |
| அதிகாரம்           | மத்திய கீழ்மட்ட அளவில்  | உயர் மட்ட அளவில்                                   |
| பங்கு              | நிறைவேற்றம்   | முடிவெடுத்தல்                                      |
| தொடர்பு தன்மை      | கொள்கைகளை உருவாக்குதல்  | கொள்கைகளை செயல்படுத்துதல்                          |
| செயல்பாட்டு பரப்பு | நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது                                | நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முழுக் கட்டுப்பாடு  |
| முடிவுகள்          | பணியை யார் செய்வது ? அதனை எப்படி செய்வது ?                      | என்ன செய்ய வேண்டும் அதனை எப்பொழுது செய்ய வேண்டும். |
| முக்கிய நபர்       | மேலாளர்   | நிர்வாகி   |

3. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை ?

- ✓ அறிவியல் கட்டை விரலின் விதி அல்ல
- ✓ இணக்கம் சச்சரவின்மை
- ✓ மனப்புரட்சி
- ✓ தனிமனிதத் தத்துவம் அல்ல ஒத்துழைப்பு
- ✓ ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்குமான வளர்ச்சி.

4. மேலாண்மையின் முதன்மைப் பணிகளைப் பட்டியலிடுக.

- திட்டமிடுதல் ஒழுங்கமைத்தல்
- பணியமர்த்தல் இயக்குவித்தல்
- கட்டுப்படுத்துதல் ஒருங்கிணைத்தல்
- செயலூக்கமளித்தல்

5. பணிக்கமர்த்தலின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக ?

- ✓ பணிக்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுப்பது, தேவையான நபர்களுக்கு பயிற்சி அளிப்பது, சிறந்த நபர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, பழைய நபர்களுக்கு ஓய்வு அளிப்பது, அனைத்து நபர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்வது மற்றும் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவது ஆகியன பணிக்கமர்த்துதல் ஆகும்.

6. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் 3 செயல்முறைகளை பட்டியலிடுக.

- அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
- ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
- முக்கிய முடிவுப் பகுதிகள்

7. இரண்டாம் நிலைச் சந்தை - சிறு குறிப்பு வரைக.

- ✓ நிறுமத்தில் முன்னரே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச்சந்தை ஆகும்.
- ✓ இரண்டாம் நிலைச் சந்தை நிறுமங்களுக்கு நிதி வழங்குவதில்லை
- ✓ இரண்டாம் நிலைச் சந்தையில் தேவை மற்றும் அளிப்பைப் பொறுத்து விலையானது நிர்ணயிக்கப்படுகிறது.

8. ஏட்டுக்கடன் மற்றும் துணிகர முதல் வழங்கு நிறுமங்களைப் பற்றி விளக்குக.

ஏட்டுக்கடன் தரகு முகமை நிறுவனங்கள்

- விற்பனை மூலம் பெற வேண்டிய வியாபாரக் கடன்களை வசூலிக்க நிறுவனங்கள் செய்யும் ஏற்பாடே ஏட்டுக்கடன் தரகு முகமை ஆகும்.

துணிகர முதல் வழங்கும் நிறுவனங்கள்

- புதிய திட்டம் மற்றும் கண்டுபிடிப்பிற்கு நிதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே துணிகர முதல் வழங்கும் நிறுவனம் ஆகும்.

9. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர் ?  
✓ அரசு பத்திர சந்தையில் அரசத்துறை வைத்துள்ள வளங்களைப் பரிமாற்றம் செய்வதில் ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உள்ளன.

10. கருவல இரசீதின் வகைகளை விவரி ?  
✓ 91 நாட்கள் கருவல ரசீதுகள் - ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.  
✓ 182 நாட்கள் கருவல இரசீதுகள் - ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.  
✓ 364 நாட்கள் கருவல இரசீதுகள் - எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை.

11. வணிக இரசீதின் வகைகளை விவரி .  
தேவை மற்றும் பயன்பாட்டு இரசீதுகள்  
✓ தேவை இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படாத இரசீது ஆகும்.

**தூய்மை இரசீதுகள் மற்றும் ஆவண இரசீதுகள்**

✓ எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் ஆகும்.

**உள்நாடு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள்**

✓ இந்தியாவில் எழுதப்பட்டு இந்தியாவில் செலுத்த வேண்டிய இரசீதுகள் உள்நாட்டு இரசீது ஆகும்.

✓ இந்தியாவிற்கு வெளியே எழுதப்பட்டு இந்தியாவிலோ (அ) வெளிநாட்டிலோ செலுத்தப்படும் இரசீது அயல்நாட்டு இரசீது ஆகும்.

12. பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி ?  
✓ பங்கு பரிவர்த்தனையின் சீரான மற்றும் கட்டுப்பாடு இல்லாதது.  
✓ பங்குச் சந்தைகளின் உறுப்பினர் மீது கட்டுப்பாடு இல்லாதது.  
✓ ஆரோக்கியமற்ற ஊகத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி.

13. காளை மற்றும் கரடி விளக்குக.  
**காளை :-**  
✓ பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊகவணிகர் காளை அல்லது தெஜிவாலா ஆவர்.

✓ எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பாங்கு கொண்டவர்கள்.

**கரடி :-**

✓ எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணம் கொண் ஊக வணிகர் கரடி அல்லது மண்டிவாலா ஆவர்.

✓ பின்னோக்கிய மனப்பாங்கு கொண்டவர்.

14. மான் மற்றும் முடவாத்து - விளக்குக.

**கலைமான் -**

✓ முன்னெச்சரிக்கை உடைய ஊக வணிகர் கலைமான் ஆவர்.

✓ இவர் ஒரு நிறுமத்தின் பங்குகள் முனைமத்தில் விற்கப்படும் என்று அறிந்தவுடன், பங்கு வேண்டி விண்ணப்பித்து பங்குகள் ஒதுக்கப்பட்டால் முனைமம் பெற்றுக் கொண்டு விற்று விடுவார்.

✓ இவர் 'முனைம வேட்டையாளர்' என்று அழைக்கப்படுகிறார்.

**கரடி -**

✓ தம் நடவடிக்கைகளில் உள்ள இடர்பாடுகளைத் தீர்ப்பதில் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு கரடி ஊக வணிகரே முட வாத்து ஆவார்.

✓ கரடி ஊக வணிகர் பின்னர் கொடுப்பதற்காகத் தற்போது பத்திரங்களை விற்பார்.

15. புறத்தோற்றமற்ற பத்திரம் என்றால் என்ன ?

• காகித வடிவிலான பங்குச் சான்றிதலை புறத்தோற்றமில்லாத பத்திரங்களாக மாற்றுவதே புறத்தோற்றமற்ற பத்திரம் ஆகும்.

16. மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக.  
"வேலைவாய்ப்பில் மனித வளத்தின் பயன்பாடு மற்றும் அதன் வளர்ச்சி, திட்டமிடுதலில் திறன்மிக்க படிநிலைகள் மற்றும் பயன்பாட்டினை இயக்குதல் ஆகும்". - டேல் யோடர்

17. மனித வளங்களின் இயல்புகள் யாவை ?
- ✓ உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனித வளம் திகழ்கிறது.
  - ✓ பிற அனைத்து வளங்களையும் மனித வளம் உருவாக்குகிறது.
  - ✓ பணியமர்த்தப்பட்ட பணியாளர்களை கொண்டதே தவிர மனித வளம் என்பது பணியாளர் அல்ல.

18. ஆட்சேர்ப்பு முறையில் கோரப்படாத விண்ணப்பங்கள் என்றால் என்ன ?

- காலிப்பணியிடங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யாத நிலையில் முன்பு வேலை வேண்டி விண்ணப்பித்தவர்களை பயன்படுத்திக் கொள்வதே கோரப்படாத விண்ணப்பங்கள் ஆகும்.

19. வேலைவாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன ?

- ✓ நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய உதவும் இணையதளங்களே வேலைவாய்ப்பு இணையதளங்கள் ஆகும்.

20. மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன ?

- ✓ மன அழுத்த சூழ்நிலையில் விண்ணப்பதாரர் உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தி பதிலளிக்கிறார் என்பதை உற்று நோக்கி அப்பணிக்கு அவர் பொருத்தமானவர் தானா என சோதிக்கப்படும் நேர்காணல் மன அழுத்த நேர்காணல் ஆகும்.

21. கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்றால் என்ன ?

- ✓ நேர்காணலில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடத்தப்படுவது கட்டமைக்கப்பட்ட நேர்காணல் ஆகும்.

22. தேர்வுச் சோதனையின் வகைகள் யாவை ?

| திறன் சோதனை                | ஆளுமை சோதனை      |
|----------------------------|------------------|
| மனோபாவச் சோதனை             | ஆர்வச் சோதனை     |
| அடைவுச் சோதனை              | ஆளுமைச் சோதனை    |
| நுண்ணறிவுச் சோதனை          | செயல்திறன் சோதனை |
| முடிவெடுக்கும் திறன் சோதனை | மனோபாவச் சோதனை   |

23. அடைவுச் சோதனை குறித்து நீவிர் அறிவது யாது.

- ✓ ஒரு குறிப்பிட்ட துறையில் விண்ணப்பதாரர் பெற்றுள்ள திறன் குறித்து அளவிடும் சோதனையே அடைவுச் சோதனை எனப்படும்.

24. காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்

- மிகக் குறுகிய கால சந்தை
- குறுகிய கால சந்தை
- நீண்ட கால சந்தை

25. சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?

- i. நவீன சந்தையிடுகை கொள்கையானது அறிவு திறத்தை பயன்படுத்த உதவுகிறது.
- ii. சந்தையிடுகை துறையில் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.
- iii. கொள்கை வழிகாட்டல் மேம்பாடு மற்றும் நல்லதொரு பயனுள்ள முடிவினை செயல்படுத்துகிறது.

26. மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

1. சந்தையின் பங்கை மேலும் விரிவாக்கம் செய்தல்
2. வழங்கீடு விற்பனை மேம்பாட்டு செலவுகளை குறைத்தல்
3. பொருள் குறித்த அதிக விழிப்புணர்வை தருதல்.

27. மின் சந்தையிடுதலின் நன்மைகளை விவரி.

- அனைத்து நேரத்திலும் சந்தை நேரடி தொடர்பு
- தேவையை பெறுதல்

28. தனியிடச் சந்தை பற்றி விளக்குக.

- போட்டியாளர்களால் அடையாளம் காணப்படாத ஒரு வரையறுக்கப்பட்ட வகுப்பு மக்களை அடையாளம் கண்டு அந்த வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளே தனியிடச் சந்தை ஆகும்.

29. செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன ?

- ✓ வணிகர்கள் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப் பலகையை வைக்கின்றனர்.
- ✓ இதனால் நுகர்வோர்கள் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது.
- ✓ இதன் மூலம் வணிகர்கள் ஈட்டுகின்றனர்.



30. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவிர் அறிவது என்ன?

- ✓ நுகர்வோர் தனது வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு அபாயகரமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.
- ✓ தரக்குறைவான கூறுகளுடன் உற்பத்தி செய்யப்படும் அல்லது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பொருள்களைப் பயன்படுத்துவதால் அதைப் பயன்படுத்தும் பயனாளிகள் கடுமையான உடல் ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

31. தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் பற்றி விவரி ?

- மொத்தம் 5 உறுப்பினர்கள்.
- அவர்களில் ஒருவர் நீதித்துறையை சார்ந்தவராகவும் பெண் உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.
- மற்ற நபர்கள் மற்ற துறைகளில் ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும்.

32. தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பற்றி விவரிக்கவும்.

- நுகர்வோரின் நலன் மற்றும் உரிமையை பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தன்னார்வ நுகர்வோர் அமைப்பாகும்.

33. அரசியல் சூழல்நிலை காரணிகள் யாவை ?

- நாட்டின் அரசியலமைப்பு
- வெளியுறவுக் கொள்கை

34. தாராளமயமாக்கல் என்றால் என்ன?

- ✓ தாராளமயமாக்கல் என்பது வணிக நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களை அல்லது விதிகளை பொருளாதாரத்தில், சந்தை நல்ல நிலையை அடைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆகும்.

35. உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.

- (அ) குறைந்த இயக்கம் செலவுகளின் அடக்கம் மற்றும் புதிய மூல பொருட்கள் மற்றும் கூடுதல் சந்தை அனுகூல மூலம் பெரிய நிறுவனங்கள் போட்டி திறனை பெறுகின்றன.
- (ஆ) பன்னாட்டு நிறுவனங்கள் பொருட்களை தயாரிக்க

வாங்க மற்றும் பொருட்களை விற்பனை செய்யமுடிகின்றது (இ) உலகமயமாக்கல் நுகர்வோர் பொருட்களின் சந்தையை வெகுவாக பெருக்கிட உதவும் வாய்ப்பை உருவாக்கலாம்.

36. புதிய பொருளாதார கொள்கை பற்றி ஒரு சிறிய குறிப்பை எழுதுக.

- ✓ புதிய பொருளாதாரக் கொள்கை என்பது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிலைமைகளுக்கு இந்தியா உட்பட்டு பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்ட ஒரு கொள்கை ஆகும்.
- ✓ இந்த புதிய பொருளாதாரக் கொள்கை பொதுவாக எல்.பி.ஐ. அல்லது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்று அழைக்கப்படுகிறது.

37. தற்போதைய இருக்கின்ற சரக்கு என்றால் என்ன ?

- விற்பனையாளர் கைவசம் உள்ள சரக்கு இருக்கின்ற மற்றும் தற்போதைய சரக்கு ஆகும்.

38. விற்பனை உடன்பாடு என்றால் என்ன ?

- ✓ உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கை விற்பனை உடன்பாடு ஆகும்.

39. தற்போதைய சரக்கு என்பதை விவரிக்க.

- ✓ ஒப்பந்தம் செய்யும் போது விற்பனையாளரின் கைவசம் உள்ள சரக்கு தற்போதைய சரக்கு ஆகும்.

40. மாற்றுச்சீட்டின் சிறப்பியல்புகளைக் கூறுக.

- எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.
- கொடுக்க என்ற கட்டளை இருக்க வேண்டும்
- நிபந்தனை அற்ற கட்டளை இருக்க வேண்டும்.

41. தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக.

| அடிப்படை | தொழில் முனைவோர்  | மேலாளர்                        |
|----------|--|--------------------------------|
| நோக்கம்  | ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து தன்னுடைய வினையை துவக்குவது. | துவக்கிய வினையில் பணியாற்றுவது |
| தகுநிலை  | உரிமையாளர்.  | ஊதியம் பெறும்                  |

|                    |  |  |
|--------------------|--|--|
|                    |  | உழைப்பாளி.   |
| <b>இடர் ஏற்றல்</b> | இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தாங்குபவர். | மேலாளர்கள் வினையின் இடரில் பங்கு பெறுவது இல்லை.    |
| <b>வெகுமதி</b>     | வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர்               | ஊதியம் மேலூதியம், படிக்க, ஊக்க ஊதியம் பெறுபவர்கள். |

42. தொழில் முனைவோரின் தோற்றுவிக்கும் பணிகளை கூறுக.

- வாய்ப்புகளைக் கண்டறிதல்
- தொழிலின் நோக்கத்தை தீர்மானித்தல்
- நிதி திரட்டுவது

43. மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர் பற்றி சுருக்கமாக கூறுக.

- சந்தையில் உள்ள பொருட்களை உருமாற்றி விற்பனை செய்யும் தொழில் முனைவோரே மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர் ஆவர்.

44. ஸ்டாண்டப் இந்தியா என்றால் என்ன?

- ✓ பழங்குடியினர்மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மகளிருக்கு நிறுமக் கடன் வழங்கி, வளரும் இந்தியப் பொருளாதாரத்தின் பலனை அனுபவிக்க இத்திட்டம் துவங்கப்பட்டது.
- ✓ இத்திட்டத்தில் மகளிர் தொழில் முனைவோருக்கு 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
- ✓ இத்திட்டத்தில் பயன்பெறுவோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

45. பின் வருவனவற்றிக்கு விரிவாக்கம் தருக.

- STEP –Support to Trading and Employment Programme for women
- JAM –Jan Dhan Aadhar Mobile
- TREAD – Trade Related Entrepreneurship Assistance and Development

- M–SIPS –Modified Special Incentive Package Scheme
- SEED – Science for Equity Empowerment and Development
- New Gen IEDC– Innovation and Entrepreneurship Development center.

46. பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது?

- ✓ நிறுமம் பங்குகளை பெயரளவு மதிப்பை விட கூடுதலான விலைக்கு விற்க இயலும் நிலையில் முனைமத்தில் பங்குகளை வெளியிடலாம்.
- ✓ எடுத்துக்காட்டாக ஒரு நிறுமம் ₹.10/- முகமதிப்பிலான பங்கினை ₹.12/- என வெளியீட்டு பெறப்படும் முனைமத்தொகை ₹.2/- பங்குகள் முனைமக் கணக்கிற்கு கொண்டு செல்லப்படும்.

47. பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாககூறுக.

i) ஒருங்கிணைந்த முன்னுரிமை பங்குகள்.

- ✓ அனைத்து பங்காதாய நடவடிக்கைகள் ஒரு சிறப்பான முறையில் செலுத்தி இறுதி வரையிலும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை பயன்படுத்தப்படும்.

ii) ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமை பங்குகள்.

- ✓ ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமை பங்குகள் எதிராக இருப்பது ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமை பங்குகள் ஆகும்.
- ✓ இதில் பங்காதாயம் என்பது ஒவ்வொரு ஆண்டின் இலாபம் கணக்கிடப்படும் போது வழங்கப்பட்டு விடும். இதில் இறுதி வரை வருதல் எதுவும் இருக்காது.

iii) மீள்தரு முன்னுரிமை பங்குகள்.

- ✓ ஒரு நிலையான காலம் (அ) தவணை நாள் முடிந்து பெறக் கூடிய பங்குகள் ஆகும்.

iv) மீள்தகா முன்னுரிமை பங்குகள்

- ✓ நிறுமத்தை கலைக்கும் போது (அ) சொத்துக்களை விற்று நீர்மைத்தன்மை ஆக்கும் பொது பெறக் கூடிய பங்குகள் ஆகும்.

- v) மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள்  
✓ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சாதாரண பங்குகளை மாற்றக் கூடிய தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
- vi) மாற்றமுடியாத முன்னுரிமை பங்குகள்  
✓ எந்த சூழ்நிலையிலும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலாத தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
- vii) பங்கு பெறும் முன்னுரிமை பங்குகள்.  
✓ கூடுதல் இலாபம் கிடைக்கும் போது சாதாரணப் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் பங்கு பெறும் உரிமை ஆகும்.
- viii) பங்கு பெறாத முன்னுரிமை பங்குகள்  
✓ கூடுதல் இலாபம் கிடைக்கும் போது (அ) நிறும கலைப்பின் போது சாதாரணப் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படாத பங்கு உரிமை ஆகும்.
- 48 எப்பொழுது மாற்று இயக்குனர்களை நியமிக்கலாம் ?  
✓ ஒரு இயக்குனர் இந்தியாவில் குறைந்தது மூன்று மாதத்திற்கு மேல் இல்லையென்றால் அவருக்கு பதிலாக கூடுதல் இயக்குனர்களை இயக்குனர் குழு நியமிக்கலாம்.
- 49 நிழல் இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம் ?  
✓ இயக்குனர் குழுவில் இடம் பெறாத ஒருவர் ஆனால் நிறுமத்தை வழி நடத்த அதிகாரம் உள்ளவர் நிழல் இயக்குனர் எனப்படுவார்.
50. சிறப்பு தீர்மானம் என்றால் என்ன ?  
✓ ஒரு முடிவை நிறைவேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பங்குநர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதம் நபர்கள் முடிவிற்கு சாதகமாக வாக்களித்தால் அது சிறப்பு தீர்மானம் ஆகும்.
51. சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன ?  
✓ ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கிறோம்.

- ✓ நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
52. சாதாரண தீர்மானம் தேவைப்படும் ஏதேனும் மூன்று செயல்பாடுகளை தருக.  
i. நிறும பெயரைத் திருத்த  
ii. நிறும பங்கு முதலை மாற்றியமைக்க  
iii. கடனீட்டு பத்திரங்களை மீட்க
53. சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன ?  
• நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும் கூட்டம் சட்டமுறைக் கூட்டமாகும்.  
• நிறுமம் துவங்கிய ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் கூட்ட வேண்டும்.

Prepared by

G.Prakash.M.Com.M.Phil.B.Ed.D.Ted.

PG ASST.

The Gugai Hr.Sec.School. Salem 6.

9488270034/8667445461

To Follow us on Social Medias



You tube – [G.P.Teach](https://www.youtube.com/channel/UCGPTeach)



Web Site – [tamilkalvii.blogspot](http://tamilkalvii.blogspot)